3rd July 1957]

SRI A. GOVINDASAMY : எலக்ஷன் நேரத்தில் புதிதாக தேர்தல் பெட்டிகள் ஏதாவது செய்யப்பட்டதுண்டா ? அவ்வித முண்டென்றால் அதற்கு செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு ?

THE HON. SRI C. SUBRAMANIAM : இதற்கு தனிக் கேள்வி போடும் படி கேட்டுக்கொள்கிறேன்.

SRI K. VINAYAKAM : Sir, are the Government aware that some of the Corporation teachers who were entrusted with the election work have not been paid till to-day their travelling allowance and daily allowance? Will the Government look into the matter and do the needful as early as possible?

THE HON. SRI C. SUBRAMANIAM : I have already stated in this House that instructions had been issued to expedite the payment of these allowances and that there should be no undue delay.

SRI S. B. ADITYAN : On a point of order, Sir. நமது விதிகளில் 31-வது விதியின்படி 'a question once fully answered in the Assembly must not be asked again' என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த கேள்வி மீண்டும் கேட்கப்படுவது சரியா ? அதற்கு மந்திரி அவர்கள் மீண்டும் பதில் சொன்னது சரியா ? இதற்கு உங்களது தீர்ப்பை கூற வேண்டுகிறேன்.

DEPUTY SPEAKER : இது அஜெண்டாவில் சேர்க்கப்பட்டிருக் கிறது. The question had been included in the order paper. So, I cannot disallow it.

SRI A. GOVINDASAMY : தேர்தல் வேலை பார்த்தவர்களுக்கு இது வரை பிரயாணப்படி கொடுக்கப்படவில்லை. இதில் கூடுதலாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஆசிரியர்கள். ஆகவே அவர்களுக்கு இந்த பிரயாணப்படி உடனே கொடுக்கப்படுமா ?

THE HON. SRI C. SUBRAMANIAM : சில இடங்களில் கொடுக்கப் படவில்லை என்று தெரிகிறது. இதில் என்ன கஷ்டம் ஏற்படுகிறது என்றால் இந்த பிரயாணப்படி பில் கொடுப்பதில் பலரும் சரியாக கொடுப்பதில்லை. இதனால் அவர்களுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. ஆகவே இதை எவ்வளவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பட்டு வாடா செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Houses for industrial workers

* 51 *Q*.—SRI S. PAKKIRISAMI PILLAI : Will the Hon. the Minister for Industries be pleased to state—

(*a*) whether there is any scheme for building houses for industrial workers in the City of Madras; and

(*b*) if so, the number of houses that have been constructed so far?

THE HON. SRI R. VENKATARAMAN : (*a*) Yes, Sir.

(*b*) 936 tenements.

SRI S. PAKKIRISAMI PILLAI : இத்தனை வீடுகளும் அந்த இடங் களில் கட்டி முடிந்தாய்விட்டது. இன்னும் அந்த வீடுகள் தொழிலாளர் களுக்கு கொடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன ?

[3rd July 1957

THE HON. SRI R. VENKATARAMAN : அங்கு குடிதண்ணீர் வசதி கிடைக்க வில்லை. அதனால் தான்.

SRI A. GOVINDASAMY : எந்தெந்தப் பகுதிகளில் இந்த வீடு கட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது ?

THE HON. SRI R. VENKATARAMAN : எருக்கஞ்சேரி, செம்பியம் என்ற இடங்களில் கட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது.

SRI N. K. PALANISAMY : போன வருஷம் இதற்காக ஒதுக்கப் பட்ட தொகை முழுவதும் என் செலவிடப்படவில்லை ?

THE HON SRI R. VENKATARAMAN : போன வருஷம் அதிக மாகத்தான் செலவிடப்பட்டிருக்கிறது. எவ்வளவு செலவிடப்பட்டிருக்கிறது என்ற விபரம் வேண்டுமானால் அதற்குத் தனி கேள்வி போடும்படி வேண்டிக் கொள்ளுகிறேன்.

SRI S. NAGARAJA MONIGAR : நமது நாடு விவசாயத் துறையில் இருந்து கைத்தொழில் துறையில் திரும்பிக் கொண்டிருக்கிறது. அதனால் தொழிலாளர்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இம் மாதிரி எல்லாத் தொழிலாளர்களுக்கும் வீடு கட்டிக் கொடுக்க வேண்டு மென்றுள்ள "பாலிஸி" அரசாங்கத்திற்கு உகந்ததுதானா ?

THE HON SRI R. VENKATARAMAN: கூடுதலான அளவுக்கு எல்லாத் தொழிலாளர்களுக்கும் வீடு கட்டிக் கொடுக்க வேண்டுமென்றுதான் அர சாங்கம் கருதுகிறது.

9–10 a.m. SRI K. R. NALLASIVAM : இதே அடிப்படையில் வீடுகள் கட்டிக் கொண்டு போனால் இன்னும் எவ்வளவு ஆண்டுகளில் இங்குள்ள தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க முடியும் என்பதைப் பற்றி ஏதாவது திட்டமான கணக்கிருக்கின்றதா ?

THE HON. SRI R. VENKATARAMAN : நமது ஜனத்தொகை எந்த அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கும் என்று அங்கத்தினர் சொல்வார்களே யானால் எளிதாக கணக்குப் போட்டு சொல்லிவிடலாம்.

SRI P. S. CHINNADURAI : இந்த வீடுகள், தொழிலாளர்களுக்கு வாடகைக்காக கொடுக்கப்படுகிற திட்டத்தின் கீழ் உள்ளவையா ? அல்லது இந்த வீடுகள் நாளாவட்டத்தில் தொழிலாளர்களுக்குச் சொந்தமாக்கப் படும் திட்டத்தின் கீழ் உள்ளதா ?

THE HON. SRI R. VENKATARAMAN : இந்த கேள்வியில் குறிப் பிடப்பட்டுள்ள வீடுகள் எல்லாம் வாடகைக்கு கொடுக்கப்படுபவையாகும்

SRI M. C. MUTHUKUMARASWAMI : நகரத்தில் உள்ள தொழி லாளர்களுக்கு மாத்திரம் வீடு கட்டிக் கொடுப்பதாக உத்தேசித்திருக்கிறது. கிராமங்களில் அதே தொழிலைச் செய்யும் தொழிலாளர்களுக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்களா என்று அறிய விரும்புகிறேன்.

THE HON. SRI R. VENKATARAMAN : இது, "இண்டஸ்டிரியல் ஹௌஸிங் ஸ்கீமாகும்". எங்கெங்கு தொழிற்சாலைகள் இருக்கின்றனவோ அங்கு கட்டுவதற்குள்ள திட்டமாகும்.

SRI A. VEDARATNAM PILLAI : இதே சலுகைகள் ஏன் விவசாய தொழிலாளர்கள் விஷயத்தில் காட்டப்படுவதில்லை.

THE HON. SRI R. VENKATARAMAN: விவசாய தொழிலாளர்களுக்கு "லோ இன்கம் க்ரூப் ஹௌஸிங் ஸ்கீம்" இருக்கிறது. அதன் மூலம் வீடுகள் கட்ட முடியும்.

3rd July 1957]

Sri M. JAGANNATHAN : The Hon. Minister has stated that houses are being built for industrial workers at Erukancherry and Sembium. It is a fact that these houses were originally intended for housing Harijans living in that locality. May I know why they were diverted for the purposes for which they were not originally intended?

The Hon. Sri R. VENKATARAMAN : The assumption of the hon. Member is incorrect. It was never intended to house the Harijans there. It is intended for industrial workers.

Sri V. K. KOTHANDARAMAN : முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்த வீடு கட்டும் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம் பூராவும் செலவு செய்யப்பட்டதா ?

The Hon. Sri R. VENKATARAMAN : நாம் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இருக்கின்றோம். முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி தனியாகக் கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியும்.

Sri A. A. RASHEED : Has the construction of houses for industrial workers been entrusted to the City Improvement Trust?

The Hon. Sri R. VENKATARAMAN : No, Sir. This has been done by the Public Works Department.

Sri K. VINAYAKAM : As for the houses that have already been constructed for industrial workers, may I know to which category of workers they will be allotted? Sir, there is a proposal mooted to house the workers employed by the Government Transport department. What has become of it? Is it under the consideration of the Government of Madras?

The Hon. Sri R. VENKATARAMAN : Yes, Sir. There is a proposal to reserve 100 houses out of the 936 tenements built in Erukancherry and Sembium for the Transport workers.

Sri A. V. THOMAS : பிளாண்டேஷனில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வீடுகள் ஏதாவது கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறதா ? அல்லது கட்டிக் கொடுக்க ஆலோசனை இருக்கிறதா ? இல்லை, அப்படிக் கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தால் எவ்வளவு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன ?

The Hon. Sri R. VENKATARAMAN : பிளான்டேஷன்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு பிளாண்டர்ஸ் உடையது. அதற்கு சர்க்கார் உதவி செய்கிறதே ஒழிய சர்க்கார் கட்டிக் கொடுப்பதில்லை.

Sri A. GOVINDASAMY : இந்த வீட்டிற்கு 10 ரூபாய் வாடகையும் இரண்டு ரூபாய் எலெக்ட்ரிக் சார்ஜும் போட்டிருக்கிறார்கள். அது உண்மையா ? ஏழைத் தொழிலாளர்கள் அந்த அளவு கொடுக்க முடியாத காரணத்தினால் அதை ஆறு ரூபாயாக குறைக்க முடியுமா ?

The Hon. Sri R. VENKATARAMAN : பத்து ரூபாய் குடிக்கூலியாகவும் இரண்டு ரூபாய் எலெக்ட்ரிக் சார்ஜ்-ஆகவும் போட்டிருந்தும் கூட பல்லாயிர கணக்கான அப்ளிக்கேஷன்ஸ் வந்திருக்கிறது. எப்படிக் கொடுப்பது என்பது ஒரு பிரச்னையாக இருந்து வருகிறது.

[3rd July 1957

SRI A. V. THOMAS : தோட்டக்காரர்களுக்கு பல உதவி செய்யப் படுகிறது என்று சொன்னார்கள். அப்படியானால் எவ்வளவு உதவி செய் திருக்கிறது ?

THE HON. SRI R. VENKATARAMAN : பிளாண்டேஷன் ஹௌசிங் ஸ்கீமைப்பற்றி தனி கேள்வி கேட்டால் விவரமாகச் சொல்கிறேன்.

SRI M. P. SUBRAMANIAM : இது மாதிரி தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு கடந்த ஆண்டு மத்திய அரசாங்கத்தினிடமிருந்து மான்ய மாகவும், கடனாகவும் எவ்வளவு கிடைத்தது. அதில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது ?

THE HON. SRI R. VENKATARAMAN : கடந்த ஆண்டு இண்டஸ்ட்ரியல் ஹௌசிங்க்காக கொடுக்கப்பட்ட தொகை ரூபாய் 24,92,840. ராஜ்ய சர்க் கார் செலவழித்தது, 27,60,840 ரூபாய். மத்திய சர்க்கார் கொடுத்ததை விட ரூ 5,79,500 அதிகமாகத்தான் செலவிடப்பட்டிருக்கிறது.

SRI M. JAGANNATHAN : May I know the type of designs according to which houses are built for industrial workers at Erukancherry and Sembium ?

THE HON. SRI R. VENKATARAMAN : I invite the hon. Member to visit this colony.

SRI N. K. PALANISAMY : தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கக்கூடிய திட்டத்தில் உள்ள விதிகளை மாற்றி தொழிலாளர்களே வாங்குவதற்காக அனுமதிக்கப்படுமா ?

THE HON. SRI R. VENKATARAMAN : அவர்களுக்கு கோவாப்ப ரேட்டிவ் சொஸைட்டி மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்க விதிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. "ஹயர் பர்சேஸ் ஸிஸ்டம்" மூலம் வாங்க வழியிருக்கிறது.

SRI K. RAMACHANDRAN : கூட்டுறவு இயக்கத்தின் மூலமாக தொழி லாளர்களுக்கு காலனிகள் ஏற்படுத்தியிருக்கிறார்களா ?

THE HON. SRI R. VENKATARAMAN : அதைப் பற்றி தனி கேள்வி கேட்டால் பதில் சொல்கிறேன்.

SRI P. S. ELLAPPAN : மதுராந்தகம் தாலுகாவில் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் ஏழை ஹரிஜனங்களுக்கு வீடு கட்டுவதற்கென 725 ரூபாய் இனாமாகக் கொடுக்கப்படுகிறது. அதற்கு ஏராளமான பேர்கள் மனு செய்திருக்கிறார்கள். மதுராந்தகத்தில் தோட்டனூர் என்ற ஊரில் 24 வீடுகள் கட்டியிருக்கிறார்கள். மேற்கொண்டு ஒன்றும் கட்டுவதாகத் தெரியவில்லை. இந்த 25 வீட்டோடு நின்றுவிடுமா ? மேற்கொண்டு ஏதா வது வீடுகள் கட்ட திட்டமிருக்கிறதா ?

THE HON. SRI R. VENKATARAMAN : தயவு செய்து இதைப்பற்றி சம்பந்தப்பட்ட இலாகா மந்திரியிடம் விண்ணப்பம் எழுதிக் கொடுக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். Sir, I want to correct a wrong impression. There is no hire purchase scheme in respect of this housing, As I said, there are other schemes where there will be hire purchase system.

Abolition of District Boards

* 52 *Q.*—SRI N. K. PALANISAMY AND SRI C. MUTHIAH PILLAI : Will the Hon tho Minister for Local Administration be pleased to state whether there is any proposal to abolish District Boards in the State ?

THE HON. SRIMATHI LOURDHAMMAL SIMON : No, Sir.